


209
211
Approval Letter
27
BY REGISTERED POST WITH ACK DUE

| | |
|---|--|
|  | <p>CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore, Chennai - 600 008 Phone : 28414855 Fax: 91-044-28548416 E-mail: mcmda@tn.gov.in Website: www.cmdachennai.gov.in</p> |
|---|--|

Letter No. PP/SB/C/ 283 /2019

Dated: 06.09.2019

To

The Principal Chief Engineer
Greater Chennai Corporation
Ribbon Building
Chennai – 600 003.

Sir,

Sub: CMDA – APU – (B Channel - Central Division) – Planning Permission for the proposed construction of Stilt floor + 4 floors, Residential building with 8 dwelling units at Old Door No.188, New Door No.354, Shanthi Colony 4th Avenue, Anna Nagar, Chennai, comprised in Old S.No. 214 part & 227 part, T.S.No. 126/5, Block No.21 of Koyambedu village - Approved and forwarded to Local Body for issue of Building Permit - Regarding.

- Ref:
1. Planning Permission Application received in SBC No.CMDA/PP/SB/C/ 283 /2019, dated 10.05.2019.
 2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012.
 3. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
 4. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
 5. G.O.MS.No.18, Municipal Administration & Water Supply (MA-I) Dept, dated 04.02.2019.
 6. Office Order 7/2019 dated 12.03.2019.
 7. WP (MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 /2019 dated 12.04.2019.
 8. DC and other charges sent to the applicant in this office letter even No. dated 15.07.2019.
 9. The applicant's letter dated 16.08.2019.

The Planning Permission Application for the proposed construction of Stilt floor + 4 floors, Residential building with 8 dwelling units at Old Door No.188, New Door No.354, Shanthi Colony 4th Avenue, Anna Nagar, Chennai, comprised in Old S.No. 214 part & 227 part, T.S.No. 126/5, Block No.21 of Koyambedu village within the limit of Greater Chennai Corporation received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 8th cited.

2. The applicant has remitted the following charges in the reference 9th cited.

| Sl. No | Charges / Fees / Deposits | Total Amount | Receipt No & date |
|--------|--|----------------|-------------------------------|
| i) | Development charges | Rs. 17,000/- | B0013581 dated 16.08.2019. |
| ii) | Scrutiny fee | Rs. 3,000/- | |
| iii) | Regularization charges | Rs. 55,000/- | |
| iv) | Open Space Reservation charges | - | |
| iv) | Security Deposit for Building | Rs. 2,70,000/- | |
| v) | Security Deposit for Display Board | Rs.10,000/- | |
| vi) | Security Deposit for STP | - | |
| vii) | Infrastructure & Amenities charges | Rs. 4,03,000/- | |
| Viii) | Metro Water Infrastructure Development charges | Rs.2,35,000 /- | |
| ix) | Shelter fee | - | |
| x) | Premium FSI charges | - | |

3. Two copies of approved Plans are Numbered as B / NHRB / 237 / 2019 dated 06.09.2019 in Planning Permit No. 12820 are sent herewith. The Planning Permit is valid for the period from 06.09.2019 to 05.09.2024.

4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer /Power Agent and the Structural Engineers / License Surveyor / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.

“தமிழ்நாடு அரசு, அரசாணை எண் G.O.Ms.No.112,H&UD Dept. நாள் 22.6.2017-ல் கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மனை/கட்டிடம் விற்பவர் உத்தேசிக்கப்படவிருக்கும் மனை, கட்டிடம் (அ) அபார்ட்மெண்ட்டிற்கு விளம்பரம் செய்யவோ விற்பனை செய்யவோ முன்பதிவு செய்யவோ, விற்கவோ (அ) விலை அறிவிப்பு செய்யவோ மனை, கட்டிடம் (அ) அபார்ட்மெண்ட்டுகளை வாங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கவோ எதுவாக இருந்தாலும், அக்கட்டிட, மனை விற்பனை திட்டத்தை தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்த பிறகே, செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த திட்ட அனுமதி ஒப்பளிக்கப்படுகிறது.”

9. This Planning Permission is not final. The applicant has to approach the Principal Chief Engineer, Greater Chennai Corporation for issue of Building Permit under the Local Body Act.

10. Applicant shall not commence construction without building approval from the Local Body concerned.

11. Further, the Planning Permission issued under the New TNCD&BR, 2019 is subject to outcome of the Honorable High Court Order in the reference 7th cited.

Yours faithfully,

N. Shreeganesh
06/9/19
for Chief Planner
Area Plans Unit

Asst
06/9/19

Encl: 1. Two copies of approved Plans
2. Two copies of Planning Permit

Copy to:

1. Applicant

Thiru.P.Kruthivas, Director. M/s.Pushkar Properties Pvt. Ltd.
GPA for Tmt. Pamela Arulammal & 9 others,
No.3/51, F Block, 2nd Main Road,
Anna Nagar East,
Chennai – 600 102.

2. The Member

Appropriate Authority
108, Uthamar Gandhi Salai
Nungambakkam, Chennai – 600 034.

3. The Chief Engineer

CMWSSB,
No.1, Pumping Station Road,
Chintadripet, Chennai - 600 002.

4. The Commissioner of Income Tax

No.108, Mahatma Gandhi Road
Nungambakkam, Chennai - 600 034.

5. The Deputy Planner

Enforcement Cell (Central)
CMDA, Chennai – 600 008.

Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT

(Sec 49 of T. & C. P. Act 1971)

PERMIT No. 12820

Date of Permit. 06-09-2019

B/NHRB/237/2019
PPLS B/C/00283/2019

File No.....

Thiru. P. Kruthivas Director

Name of Applicant with Address.....

M/S RUSHKAR PROPERTIES PVT. LTD. G.P.A. FOR
Tmt. Pameela Pulammas & others No. 351, Fbk
2nd Main Road, Anna Nagar East, Chennai-600022
Date of Application. 10.5.19

Nature of Development: ~~Layout/Sub-division of Land/Building construction/Charge in use of Land/Building~~

FP for the proposed construction of 8 story
apartments residential building with 8 cars at

Site Address.....

Door No. 188, New Door No. 354, Shanthi Colony
HdH Avenue, Anna Nagar, Chennai Comprising

Division No.....

In old S No 214 PE 222 PE, T. S. No. 126/5
block No. 21 of Koyambeder village within
G.C.C.


Development Charge paid Rs. 17000/- Challan No. B0013581 Date. 16.8.19

✓ PERMISSION is granted to the ~~layout/sub-division of land/~~
~~building construction/change in use of land/building~~ according to the
authorised copy of the plan attached hereto and subject to the
condition overleaf.

3. The permit expires on 05-09-2024.

the building construction work should be completed as per plan before the expiry
date. If it is not possible to Complete the construction, request for renewing the
planning permit should be submitted to Chennai Metropolitan Development
Authority before the expiry date. If it is not renewed before the said date fresh.
Planning Permission application/has to be submitted for continuing the construction
work when the Development Control Rules that may be currently in force at that time
will be applicable. If the construction already put up is in deviation to the approved
plan and in violation of rules. Planning permit will not be renewed.

h. shreeganish
06/9/19
For MEMBER SECRETARY
5/9/19



பெருநகர சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation

நகரமைப்பு பிரிவு

Town Planning Section-Central Region

கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவில் படி)

(1919 MCMC Act Section 238)

| | | | |
|---|----------------|---|----------------------------------|
| கட்டிட அனுமதி எண் / Building Plan No | | திட்ட அனுமதி எண் / Plan Submission No | |
| CEBA/WDCN08/00310/2019 | | PP/SB/C/283/2019 - 06/09/2019 | |
| மண்டலம் / Zone | கோட்டம் / Ward | அனுமதி நாள் / Approval Date | மனுதொடர் நாள் / Application Date |
| N08 | N099 | 01/11/2019 | 01/11/2019 |
| மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address | | P. KRUTHIVAS-DIRECTOR M.S.PUSHKAR PROPERTIES PVT LTD. GPA FOR TMT. PAMELA ARULAMMAL & 9 OTHERS. NO:3/51, F-BLOCK, 2ND MAIN ROAD, ANNA NAGAR EAST, CHENNAI-600102. | |
| சேவைகளுக்கான தகவல் / Service Type | | Building Permit for CMDA Approved Plan | |
| மனை அமைவிடம் / Plot address | | Door No:354/188,Block No:21,Plot No:-, Survey No:T.S.No126/5, 4th Avenue,Shanthi Colony,Anna Nagar West,Koyambedu, Chennai, 600040 | |
| Building License Fees | | 126000 | |
| Road cut charges - CMWSSB SEWERAGE | | 73700 | |
| Road cut charges - CMWSSB, WATER | | 73700 | |
| Road cut charges - TNEB | | 73700 | |
| Scrutiny Fees | | 600 | |
| Workers Welfare Board | | 180500 | |
| மொத்தக் கட்டணம் / Total (In Rs.) | | 528200 | |

Amount (in words): Rupees Five Lakh Twenty Eight Thousands Two Hundred Only

Payment Details:

DD Number: 367938 Amount 528200 Date: 29/10/2019 Bank: KARUR VYSYA BANK
(In Rs.):

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரையிட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

இந்த அனுமதி 30/04/2020 முடிவு நாள் 31/10/2024

ஆம் நேதிக்குள் வேலை தொடங்குவது அல்லது காலாவதியாகிவிடுமா என்பது குறித்து கட்டிட அனுமதி

This Sanction will expire if the construction is not started with in 30/04/2020

If Construction started Building Permit is valid up to 31/10/2024



Digitally Signed by A S Murugan
Date: 01-Nov-2019 (17:10:12)

Executive Engineer (T.P.)